

September 22, 2020 -Steering committee Meeting – by Zoom

புரட்டாசி 22, 2020 – வழிப்படுத்து குழு சந்திப்பு – சும் செயலி ஊடாக

நேரம்: மாலை 7.30 மணி

கீர்த்தனா ராங், நீதன் சண், நேத்ரா றொட்றிகோ, சிவா விமலச்சந்திரன், மருத்துவர் இராமநாதன் லம்போதரன், மருத்துவர் வடிவேலு சாந்தகுமார், விது இராமச்சந்திரன், பமீலா கேதீஸ் ஆகியோர் சமூகமளித்திருந்தார்கள்.

நிகழ்ச்சி நிரல் மருத்துவர் இராமநாதன் லம்போதரனால் பிரேரிக்கப்பட்டு பமீலா கேதீஸ் இனால் ஆமோதிக்கப்பட்டு கூட்டம் ஆரம்பிக்கப்பட்டது.

நிலக் குத்தகை விபரம் – இற்றைப் படுத்தல் – சட்ட ஆலோசனைகளின் மீளாய்வு – இரகசியம் பேணப்பட வேண்டியது.

கமெரா காணலையில் கூட்டம் நடத்துவதை லம்போதரன் பிரேரித்து பமீலா கேதீஸ் ஆமோதிக்க கூட்டம் ஆரம்பமானது.

அடுத்த கட்ட நடவடிக்கைகள்:

சிவா விமலச்சந்திரன் ரொறன்ரோ நகரவாக்கச் சபைக்கு (CreateTO) நிலக்குத்தகை ஒப்பந்தத்தில் நாம் விரும்பும் மாற்றங்களைத் தெரியப்படுத்தி, நிலக்குத்தகைக்கான இறுதி நிபந்தனைகளின் சாரத்தை பொது அரசு உரிம அனுமதிச் சபையின் (GGLC)

அங்கீகாரத்துக்கு சமர்ப்பிக்க முன்னர் உறுதிப்படுத்துவார்.

வரி விலக்குள்ள அறச்செயற்பாட்டு நிறுவனமாகப் பதிவு செய்யும் விண்ணப்பம் பற்றிய இற்றைப்படுத்தல்:

நேத்ரா றொட்ரொகோவும் சிவா விமலச்சந்திரனும் இது தொடர்பாகத் தொடர்ந்து செயற்பட்டுக்கொண்டிருக்கின்றார்கள். இந்த விண்ணப்பத்துக்கு எமது சபை உறுப்பினர்களின் தனிப்பட்ட விபரங்கள் தேவைப்படுகின்றன.

தமிழ்ச்சமூக மையத்தின் அமைவிடம் மற்றும் நிதித்திட்டம் பற்றி (அதற்கான உறுதிப்படுத்தல் கிடைத்ததும்) அறிவிக்கும் திட்டம்

இது பற்றிய அறிவிப்பு அமைவிடத்துக்கான உறுதிப்படுத்தல் கிடைத்ததும் வெளியிடப்படுவதற்குத் தயாராக உள்ளது என்று கீர்த்தனா ராங் தெரிவித்தார். லம்போதரன் இதற்கான தமிழ் மொழிபெயர்ப்பு வேலைகளை உறுதிப்படுத்தினார்.

பணியமர்த்தல்:

இதை மேற்பார்வை செய்யும் சபை உறுப்பினர்களான நேத்ரா றொட்றிகோ, நீதன் சண், விது இராமச்சந்திரன் ஆகியோர் இது பற்றி இற்றைப்படுத்தினார்கள்.

பணியாளர்களுக்கான வேலைத்திட்டம், அவற்றின் பெறுபேறுகள் பற்றியும் அவர்கள் கலந்துரையாடினார்கள்.

பணியாளர்களுக்கான கொடுப்பனவுகளை நிர்வாகிப்பது பற்றி விது இராமச்சந்திரன் ஆட்சேபனை எதுவும் இன்றி அறியத்தந்தார். பணியாளர்களுக்கான கொடுப்பனவுகளைக் காலதாமதமின்றிக் கொடுப்பதற்காகத் தேவைப்படும் பணம் மத்திய அரசில் இருந்து கிடைக்கும்வரை அதற்கான நிதி உதவியை வழங்குவதற்கு சாந்தகுமார் ஒப்புக்கொண்டார்.

அமையவுள்ள ரொறன்றோ தமிழ்ச்சமூக மையத்தின் நிர்வாகக் கட்டமைப்பு

கரி ஆனந்தசங்கரி உடனான சந்திப்பின் சாரம்

வழிப்படுத்து சபையானது பின்வரும் விடயங்களை கரி ஆனந்தசங்கரியுடனான சந்திப்பின் விபரங்களைக் கலந்துரையாடியது.

தொடர்நடவடிக்கைகள்:

சபையானது சமூகத்தில் இருந்து நிர்வாக விடயங்களில் பரந்த அழ்ழமான அனுபவம் உள்ளவர்களுடன் கலந்துரையாடிப் பெறும் ஆலோசனைகளைக்கொண்டு பரந்துபட்ட சமூகத்தினை உள்வாங்கிய நிர்வாகக்கட்டமைப்பை உருவாக்கும். நீதன் சண், சாந்தகுமார், லம்போதரன் ஆகியோர் இவ்வாறானவர்களுடன் தொடர்பு கொள்வதில் உதவுவார்கள்.

சபையானது சமூகத்துடனான எதிர்கால நிர்வாகக்கட்டமைப்புக்கான பொதுக் கலந்துரையாடல்களை 2021 இல் எதிர்பார்க்கின்றது.

பமீலா கேதீஸ் பிரேரிக்க நீதன் சண் ஆமோதிக்க கூட்டம் நிறைவு பெற்றது.